



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 10032/B/19

திரு.V.ஜெகன்னாதன்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
ஓதர் ஊராட்சி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.V.ஜெகன்னாதன் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஓதர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 17.05.2019 தேதியிட்ட மனுவில், ஓதர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னசந்திரம் ஊராட்சியை சேர்ந்த எலுவப்பள்ளி வருவாய் கிராமம், புதியதாக உருவாகியுள்ள ஹிம்மகிரி லேவுட் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் தூர்வாறும் பணி நடைபெற்று வருவது தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர்/ துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), ஓதர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓதர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 03.06.2019 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 25.06.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 03.10.2019 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவரால் வழங்கப்பட்ட தகவல் போதிய தகவல்கள் என்றும் வழக்கு எண்.10032/B/2019 தொடர்பாக மேல்நடைவடிக்கை ஏதுமின்று இத்துடன் வழக்கினை முடித்துவைக்கக் கோரி மனுதாரரால் 11.11.2020 தேதியிட்டு கையொப்பமிட்ட கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதனை உறுதிசெய்யும் பொருட்டு மனுதாரருக்கு தொலைபேசிவழியே தொடர்புகொண்டு கேட்டபோது அதனை ஏற்பளிப்பு செய்ததன் அடிப்படையில், இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 10032/B/19

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
ஓதூர் ஊராட்சி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

திரு.V.ஜெகன்னாதன்,
122/33-A, கெம்பம்மா காம்ப்வுண்ட்,
இராமநகர், ஓதூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635 109.

Copy to: File

MP/PA-12.11.20